



# கலாமின் விதைகள் வாட்சப் குழு

கு.கார்த்திக்குமார் - 9688389861



## கிராம நிர்வாக அலுவலர் தேர்வு-3

1. பசலி ஆண்டு என்றால் என்ன?  
ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஜூன் 30 தேதி வரையுள்ள வருவாய் துறையின் காலம்.
2. பசலி ஆண்டு எப்போது எதற்காக தோன்றியது ?  
முதலாம் அக்பர் காலத்தில் நிலவரி பணத்தை பிரித்து பார்ப்பதற்கு பசலி ஆண்டு என்ற கணக்கு ஆண்டு தோன்றியது.
3. யாருடைய ஆட்சியின் போது பசலி ஆண்டு தென்னிந்தியாவில் ஏற்படுத்தப்பட்டது?  
ஷாஜகான்
4. முற்காலத்தில் பசலி ஆண்டு எப்போது துவங்கியது?  
ஆடி மாதம் முதல் நாள்
5. வருவாய் தீர்வாயம் நடைபெறும் காலம் ?  
ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறும்.
6. வருவாய் தீர்வாயம் என்றால் என்ன?  
பொருளாதார வளர்ச்சிக்கும் புள்ளி விவரங்கள் தக்கமுறையில் தரப்பட்டுள்ளனவா என்பதையும் சரிபார்க்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் ஆய்வு.
7. ஜமாபந்தியின் நோக்கம் என்ன?  
கிராமக் கணக்குகளை முடிப்பதோடு பொதுமக்களின் தேவைகளை அறிந்து விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்பதாகும்.
8. இனாம் நிலங்கள் என்றால் என்ன?  
முன்னால் இந்து மன்னர்கள் காலத்தில், முகலாயர்கள் காலத்திலும் மத ஸ்தாபனங்களுக்கும், ஊழியர்களுக்கும், துறவிகளுக்கும் மற்றும் அறிவாளிகளுக்கும் நிலவரியில்லாமலோ அல்லது குறைந்தளவு நிலவரி செலுத்துவதற்குட்பட்டோ ஊழியர் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலங்கள் இனாம் நிலங்களாகும்.
9. தேவதாயம் என்றால் என்ன?  
மத ஸ்தாபனங்களுக்கும் அதற்கும் ஊழியம் செய்வதற்கும் வழங்கப்பட்ட இனாம்கள் ஆகும்.
10. தர்மாதாயம் என்றால் என்ன?

சத்திரம் தண்ணீர்ப் பந்தல் மற்றும் கல்வி ஸ்தாபனங்களுக்குக் கொடுக்கப்பட்ட இனாம்கள்.

11. தசபந்தம் என்றால் என்ன?

வருவாய் தரக்கூடிய பாசன ஆதாரங்களைப் பாதுகாக்க வழங்கப்பட்ட இனாம் ஆகும்.

12. பிரம்மதேயம் என்றால் என்ன ?

வேதியர்களுக்கும் மற்றும் இதர மதத்திற்கும் சொந்த உபயோகத்திற்கு வழங்கப்பட்ட இனாம்கள்.

13. காவல் ஊழியம் என்றால் என்ன?

நாட்டின் பண்டைக்கால காவல் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட இனாம்கள்.

14. கிராம ஊழியம் என்றால் என்ன?

சாதாரண கிராம வரிவசூல் மற்றும் கிராம காவல் வேலைகளுக்காக வழங்கப்பட்ட இனாம்கள்.

15. கைவினைஞர் இனாம் என்றால் என்ன?

தச்சர், கொல்லர், நாவிதர், முதலிய கைவினைஞர்களுக்குக் கிராம ஊழியத்திற்கு கொடுக்கப்பட்ட இனாம்கள்.

16. கிவிட் ரெண்ட் (Quit Rent) என்றால் என்ன?

ஊழியம் தேவைப்படாத கிராமங்களை பொறுத்தமட்டில் அவை உரிமை அளிக்கப்பட்ட இனாம்களாக கருதப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இனாம் நிலங்களை விற்கவோ, வாங்கவோ, மாற்றவோ உரிமையாக்கப்பட்டது. இதற்குண்டான தொகை ராயத்துவாரி தீர்வைக்கு நிகராக விதிக்கப்பட்டது. அந்த தொகை கிவிட் ரெண்ட் என்று பெயர்.

17. ஜமின்தாரர் என்றால் என்ன?

மன்னர் காலத்தில் நிலவரி போன்றவற்றை வசூல் செய்த இடைத்தரகர்கள்.

18. பேஷ்குஷ் என்றால் என்ன?

ஜமீனின் முழு வருவாயும் கணக்கிடப்பட்டு ஒரு பகுதி அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகையாகும்.

19. ஜோடி என்றால் என்ன?

இனாம்தாரரால் இனாம் நிலங்களுக்கு ஜமீன் தாரருக்கு செலுத்தப்பட வேண்டிய தொகை.

20. ஜமீன் முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு?

1948

21. தஸ்டிக் படிகள் என்றால் என்ன?

1948ம் ஆண்டு ஜமீன் முறை ஒழிக்கப்பட்ட போது சில மத ஸ்தாபனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் இனாம்தாரர்களாகவும், ஜமீன் தாரர்களாகவும் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஸ்தாபனங்களைத்



தொடர்ந்து நடத்த உதவி தேவைப்பட்டது. அதற்காக நிலவரி திட்டத்தின் போது நிர்ணயிக்கப்பட்டத் தொகை அவர்களுக்குப் பிரதி வருடம் வழங்கப்பட்டது. இத்தொகையே தஸ்டிக் படிகள் ஆகும்.

22. அரசுக்கு தன் உரிமையை விட்டுவிடுதல் நிலையை ஏற்று வட்டாட்சியர் உத்தரவு பிறப்பிப்பதுடன் கிராமக் கணக்கு எண் ..... பிரிவு .... ல் பதியப்படும்

கிராமக் கணக்கு 3 பிரிவு 1

23. நிரந்தரமான மாறுதல் என்றால் எவற்றில் மாறுதல் மேற்கொள்ளப்படும் ? கிராம "அ" பதிவேட்டின் உள்ளடக்கம், அடங்கல், சிட்டா.

24. பட்டாதார காணாமல் போகும் இனங்களில் ..... பெயரில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும்.

வாரிசுதாரர்

25. கைப்பற்றிய நிலம் ... ஆண்டுகளுக்கும் மேலாக வேறு நபர்களின் அனுபோகத்தில் இருந்தால் பட்டா மாறுதல் செய்யவேண்டும்.

12

www.Padasalai.Net